

Disclaimer

“This is an automated (system-generated) translation provided for convenience. If there is any ambiguity or inconsistency between this translation and the English version of the document, the English version will prevail to the extent permitted by applicable law. If you need any clarification, please call our toll-free number [1800 572 3013] and we will assist you.”

மறுப்பு

இதுவசதிக்காக வழங்கப்பட்ட தன்னியக்க (கணினியால் உருவாக்கப்பட்ட) மொழிபெயர்ப்பு. இந்த மொழிபெயர்ப்புக்கும் ஆவணத்தின் ஆங்கிலப்பதிப்பிற்கும் இடையில் ஏதேனும் தெளிவின்மை அல்லது முரண்பாடு இருந்தால், பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு ஆங்கிலப்பதிப்பு மேலோங்கும். உங்களுக்கு ஏதேனும் தெளிவு தேவைப்பட்டால், தயவுசெய்து எங்கள் இலவச எண்ணை [1800 572 3013] அழைக்கவும், நாங்கள் உங்களுக்கு உதவுவோம்."

கேடிமா சம்ரித்தி பிராஸ்பெக்டஸ்

தனிநபர் விவசாயிகளுக்கான விரிவான பயிர் பாதுகாப்பு

1. அறிமுகப் பதிவு.

கேடிமா சம்ரித்தி என்பது இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் நிதி இழப்புகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும், பயிர் மீட்பு மற்றும் பின்னடைவுக்கு சரியான நேரத்தில் ஆதரவை உறுதி செய்யவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு காப்பீட்டுத் திட்டமாகும்.

குறிப்பு: இந்த பிராஸ்பெக்டஸ் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் ஒரு காப்பீட்டு ஒப்பந்தத்தை உருவாக்கவில்லை. ஒவ்வொரு காப்பீட்டு பாதுகாப்பும் குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. தயவுசெய்து அதிகாரப்பூர்வ பி ஐப் பார்க்கவும்

2. வாங்கும் பயணம்

பிளே ஸ்டோரில் இருந்து கேடிமா செயலியைப் பதிவிறக்கி, உங்கள் மொபைல் எண்ணுடன் பதிவுசெய்து, வாங்கும் பயணத்தை நிறைவு செய்வதன் மூலமோ அல்லது எங்கள் பிஓஎஸ்பி (எம்) ஐ அணுகுவதன் மூலமோ இந்த காப்பீட்டை வாங்கலாம்.

3. காப்பீட்டை வாங்குவதற்கான நேரம்:

கரீப் மற்றும் ரபி என்று பிரபலமாக அழைக்கப்படும் ஒவ்வொரு பயிர் பருவ காலத்திலும் காப்பீட்டிற்கான பதிவைத் திறக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் பல்வேறு காரணிகளைப் பொறுத்து பதிவு சாளரம் தீர்மானிக்கப்பட்டு காப்பீடு செய்யப்படுகிறது.

உங்கள் பயிரை விதைத்த 15 நாட்களுக்குள் நீங்கள் காப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். பதிவு சாளரத்திற்குள் நீங்கள் எந்த அடுத்த தேதிக்கும் காப்பீட்டை வாங்கலாம். தயவுசெய்து பயன்பாட்டில் உள்ள பதிவு சாளரத்தை சரிபார்க்கவும்.

4. இந்த காப்பீட்டின் கீழ் வரும் பயிர்கள்:

அறுவடை வாழ்க்கைச் சுழற்சி காலமான 180 நாட்களுக்குள் அனைத்து பருவகால பயிர்களுக்கும் காப்பீடு செய்யலாம்.

5. கவரேஜ் சிறப்பம்சங்கள்

பின்வரும் ஆபத்துக்களால் பயிர் இழப்பு/சேதம் ஏற்பட்டால் இந்த சம்ரித்தி காப்பீட்டுக் கொள்கையின் கீழ் இழப்புகள்/சேதங்களுக்கு நீங்கள் உரிமை கோரலாம்:

- சூறாவளி என்று பெயரிடப்பட்டது
- நிலநடுக்கம்
- வெள்ளம்.
- வெள்ளம் (ஹைட்ரோஃபிலிக் பயிர்களுக்கு பொருந்தாது)
- நிலச்சரிவு
- மின்னல் காரணமாக தீ விபத்து

6. இந்தக் கொள்கையின் கீழ் வராத முக்கிய காரணங்கள்

இந்த காப்பீட்டின் கீழ் இழப்பு அல்லது சேதம் எதுவும் செலுத்தப்படாத சில முக்கிய காரணங்கள்/சூழ்நிலைகள் பின்வரும் அபாயங்கள் ஆகும்:

- போர், அணு ஆயுத அபாயங்கள், பயங்கரவாதம்
- எந்தவொரு வகையான விளைவு இழப்புகளும்
- தீங்கிழைக்கும் சேதம், தீவைப்பு, திருட்டு, கலவரம், வேலைநிறுத்தம்
- மாசுபாடு, மாசுபாடு, அரசியல் அபாயங்கள்
- எரிமலை வெடிப்புகள், கடலோர/நதி அரிப்பு
- அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் (விளைச்சல் வெட்டப்பட்டு பரப்பப்பட்டாலும் கூட)
- ஹைட்ரோஃபிலிக் பயிர்களுக்கு வெள்ளம் சேதம்
- பாலிசி அட்டவணையில் வெளிப்படையாக குறிப்பிடப்படாத ஆபத்துகள்
- துணை கட்டமைப்புகள் (எ. கா., ஸ்டேக்கிங், ட்ரெல்லிஸ்)
- பயிரிடுதல் அல்லது கலப்பு பயிரிடுதல்
- பண்ணை இருப்பிட ஆயத்தொகுப்புகளில் பொருந்தாத தன்மை
- அதிகப்படியான மற்றும் செயல்பாட்டு செலவு இழப்புகளை கோருதல்
- குப்பைகள் அகற்றுதல் அல்லது பயிர் அகற்றலுக்கான செலவுகள்

- காப்பீடு செய்யப்பட்ட பலகோணத்திற்கு வெளியே சேதம்
- நாற்றங்கால் பயிர்கள், விளைச்சல் இழப்பு, காத்திருப்பு காலம் இழப்பு
- மோசடி அல்லது மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்கள்

7. உரிமைகோரல் செயல்முறை மற்றும் உங்கள் பொறுப்புகள்

பயிர் சேதத்தை ஏற்படுத்தும் ஒரு மூடப்பட்ட ஆபத்து ஏற்பட்டால், தயவுசெய்து இந்த படிகளைப் பின்பற்றவும்:

- உடனடியாக அறிவிக்கவும்: சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் ஷேமா செயலி, மின்னஞ்சல் (customer.support@kshema.co) அல்லது கட்டணமில்லா எண் 1800 572 3013 மூலம் இழப்பைப் புகாரளிக்கவும்.
- உரிமைகோரல் நேரத்தில் தேவைப்படும் ஆவணங்கள்:
 - ஷேமா செயலியைப் பயன்படுத்தி தேதி/நேர முத்திரைகளுடன் புகைப்படங்களைப் பிடிக்கவும்.
 - முழு காப்பீடு செய்யப்பட்ட வயல் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளின் வீடியோ கிளிப்புகளை பதிவு செய்யுங்கள்.
 - மதிப்பிடப்பட்ட பரப்பளவு மற்றும் இருப்பிடம் உட்பட சேதம் பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கவும்.
- பிற கொள்கைகளை வெளிப்படுத்துங்கள்: அதே பயிரை உள்ளடக்கிய வேறு ஏதேனும் காப்பீட்டின் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
- சான்றுகளைப் பாதுகாத்தல்: ஷேமா அதன் சரிபார்ப்பு மற்றும் மதிப்பீட்டை முடிக்கும் வரை சேதமடைந்த பயிரை பாதுகாத்தல்.
- துணை ஆவணங்களை சமர்ப்பிக்கவும்:
 - இழப்பு தேதியில் காப்பீடு செய்யக்கூடிய வட்டியின் சான்று.
 - இழப்பு தேதியிலிருந்து 7 நாட்களுக்கு ஒவ்வொரு மாற்று நாளிலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்.
 - ஷேமா கோரிய எந்தவொரு கூடுதல் தகவலும்.

8. உரிமைகோரல் தீர்வின் அடிப்படை:

நீங்கள் சமர்ப்பித்த செயற்கைக்கோள் படம், புகைப்படங்கள் மற்றும் வீடியோ மற்றும் பயிரின் நிலையைப் பொறுத்து இழப்பு சூத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் உரிமைகோரல் செயலாக்கப்படும்.

9. குறைகளை நிவர்த்தி செய்தல்

உங்கள் கவலைகளை விரைவாகவும் நியாயமாகவும் தீர்க்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

படி 1: எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

- மின்னஞ்சல்: customer.support@kshema.co
- தொலைபேசி: 1800 572 3013 (கட்டணமில்லா)
- முகவரி: ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட், #413, 4வது மாடி, மை ஹோம் டைகூன், பேகம்பேட், ஹைதராபாத்-500016
- பயன்பாடு: கேடிமா பயன்பாடு

படி 2: தேவைப்பட்டால் அதிகரிக்கவும்

- மின்னஞ்சல்: grievance.cell@kshema.co or gro@kshema.co
- தொலைபேசி: 1800 570 2998 (கட்டணமில்லா)
- வலைத்தளம்: குறைதீர்ப்பு பிரிவு

படி 3: வெளிப்புற அதிகாரிகள்

- காப்பீட்டு குறைதீர்ப்பு அதிகாரி: www.cioins.co.in
- ஐஆர்டிஏஐ பீமா பரோசா இணையதளம்: bimabharosa.irdai.gov.in
- ஐஆர்டிஏஐ குறைதீர்ப்பு அழைப்பு மையம் 1800 4254 732/155255